1973 நவம்பர் 26]

மாநகராட்சி என்று சொல்லிக் கொண்டிராமல், அரசாங்கமே நேரடியாக அதை எடுத்துச் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமா, அந்த முடிவை அரசு தெரிவிக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : நீண்ட நெடுங்காலமாக இப்பொழுது வரும், பிறகு வரும் என்ற நிலைமையை மாற்றி செய்யப்பட வேண்டியவற்றை, உடனடியாகச் செய்வதற்கு இந்த அரசு முடிவெடுத்து, உடனடியாகச் செய்ய வேண்டியவற்றை இப்பொழுது செய்து வருகிறது. மேலும் எது எது அவசியம் என்று கருதுகிறதோ அதை இப்பொழுதே செயலாற்றி விடலாம் என்ற நிலைமையிலே அரசு நடவடிக்கை எடுக்கும் முறையைக் கடைப்பிடித்து வருகிறது ?

திரு. இராம. அரங்கண்ணல் : தலைவர் அவர்களே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மைலுக்கு உள்ளாகவே இரண்டு மேம் பாலங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தினாலே, கெங்கு ரெட்டி சாலையிலே அமைக்கப்பட இருக்கிற சுரங்கப் பாதையை குறித்து, அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய என்னுடைய கருத்து, தேவையில்லையென்பது. அந்தக் கருத்தை இப்பொழுதாவது அரசு புனர் ஆலோசனை செய்யுமா ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : அப்படி ஒன்றும் இப்பொழுது இல்லை.

THIRU K. M. SUBRAMANIAM : Although the Kannammapet sub-way was sanctioned in 1964 and money allotted from that date, is it nearing completion or is it going to be completed soon. What is the position now?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : கட்டி முடிக்கப்பட்டு விட்டது. விரைவிலே அங்கத்தினர் அவர்களுக்கு சொல்லி திறக்கப்படும்.

Kannappar Thidal in Madras

* 410 *Q.*—THIRU R. R. MUNUSWAMY : Will the Hon. the Minister for Local Administration be pleased to state—

(*a*) whether there are proposals under the consideration of the Madras Corporation to hand over the Kannappar Thidal to Railways for consideration; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : (அ) இல்லை.

(இ) கேள்விக்கு இடமில்லை.

Grains found in imported wheat

*411 Q.—*Thiru* N. DENNIS & THIRU D. S. A. SIVAPRAKASAM : Will the Hon. the Minister for Food and Co-operation be pleased to state—

(*a*) whether black seeds were found in imported wheat in this State at many places; and

(*b*) if so, the action taken thereon?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி : (அ) 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மத்திய தொகுப்பிலிருந்து இம் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட கோதுமையில் 'எர்காட்' என்ற நோயால் பாதிக்கப்பட்ட கிலோவுக்கு எறத்தாழ எட்டு என்ற அளவில் ஒரு சில தானிய மணிகள் காணப்பட்டன.

(இ) நோயால் பாதிக்கப்பட்ட தானிய மணிகளை நீக்கி விடுமாறு எல்லா கோதுமை மாவு அரைவை ஆலைகளுக்கும் உத்தரவிடப்பட்டது. ஆலைகளும் அவ்வாறே பாதிக்கப்பட்ட தானியமணிகளை நீக்கி விட்டன.

திரு. என். டென்னிஸ் : தலைவர் அவர்களே., இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ள அரசிடம் செயற்குறிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி : தலைவர் அவர்களே, இது 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கால கட்டத்தில்தான் இப்படி கலப்பாக வந்தது. அப்பொழுதே அதற்கான நடவடிக்கை எடுத்து அது முடிவாகி விட்டது. அதற்குப் பிறகு அப்படிப்பட்ட தானியங்கள் வரவில்லை.

திரு. என். கே. பழனிசாமி : சார், கோழி தீவனம் என்று இங்கே கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. அதை ஊற வைத்து, ரவையாக்கி, அதிகப்படியான லாபத்திற்கு வியாபாரிகள் விற்பது சர்க்காருக்குத் தெரியுமா? அதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை அறிய விரும்புகிறேன்.